

இலங்கையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவம்: அழுலபடுத்துவதிலுள்ள சவால்கள்

எம்.ஏ.எம். பெளைச்

அடிமூலம்:

பொதுவாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொதுத்துறையினை செயற்றிறுக்க உள்ளதாகவும் விளைந்தியின் மிக்கதாகவும் மாற்றுவதற்கான பல முயற்சிகள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்கினை அவதாரிக்கலாம். இதற்காக அரசுகள் பொதுத்துறை தொடர்பான பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றினை அழுலபடுத்தவும் முயற்சிக்கின்றது. இலங்கைம் மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுத்துறைச் சீர்திருத்தங்களில் அண்மைக்காலமாக முக்கியத்துவம் பெற்று வரும் ஒரு வீட்டைமே புதிய பொதுத்துறை முகாமைத்துவம் (New Public Management) பற்றிய சிந்தனையும் அதன் நுட்பங்களுமாகும். எவ்வாறாயினும் இப்புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் அல்லது அழுலபடுத்துவதில் அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகள் பல பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்வதனை அவதாரிக்கலாம். அந்தவகையில் வளர்முக நாடுகளுள் ஒன்றான இலங்கையும் அதனால் நிர்வாக முறையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பல பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்றது. இப்பின்னணியினை அடிப்படையாகக் கொண்டு புதிய பொதுத்துறை முகாமைத்துவம் என்றால் என்ன? இப்புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களை இலங்கையின் நிர்வாக முறையில் அறிமுகப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளும் சவால்களும் யாவை? என்பவற்றுக்கான விடையினைக் காண இவ்வாய்வுக்கட்டுரை முயற்சிக்கின்றது.

புதிய பொதுத் துறை முகாமைத்துவம் – தோற்றம், வளர்ச்சி மற்றும் போருள் தோற்றுமும் வளர்ச்சியும் (Origin and Growth):

கடந்த இருபது ஆண்டுகளால் பகுதியில் பொருளாதார, நிறுவன மற்றும் கருத்தியல் மாற்றங்களுக்கும், செயற்றிறுள்ள அற்ற, செலவழிக்க பொதுத் துறைகளுக்கும் எதிரான விரோதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொதுத் துறை சீர்திருத்தமானது சர்வதேச அளவில் முக்கிய தோற்றப்பாடாக மாறிவந்தது. இச்சீர்திருத்தங்களின் ஒரு பகுதி என்ற வகையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவம் (New Public Management - NPM) என அழைக்கப்படும் பொதுத்துறை முகாமைத்துவக் கட்டளையுமிழம் உலக நாடுகளில் தோற்றம் பெற்றது. சேவைத் துறைகளில் அரசாங்கத்தின் குறைந்த பட்ச தலையிடமுற்கான ஒரு முன்னுரிமை என்றுவகையிலேயே இவ்வகையிலுக்குமுறை அடையாளப்படுத்தப்படுகின்றது (Hughes, 2003). இந்தவகையில் புதிய பொதுத் துறை முகாமைத்துவம் என்றால் என்ன என்பதை அறிவுதற்கு அதன் தோற்றம், வளர்ச்சி குறித்து நோக்குவது இன்றியமையாததாகும்.

பொதுவாக புதிய பொதுத்துறை நிர்வாகத்தின் தோற்றம் என்பது பொதுத்துறை நிர்வாகத்தின் பரிணாமம் வளர்ச்சிப் பெறுமானங்களுடன் இணைந்தாகும். இதன்பேசு பொதுத் துறை நிர்வாகத்தின் வளர்ச்சி மற்றும் பரிணாமத்தில் இரண்டு எதிர்மறையான போக்கினை அவதாரிக்க முடிகின்றது. ஒன்று அரசியலுக்கும் நிர்வாகத்திற்குமிடையிலாள வேறுபாட்டினை நோக்கியிடான நிர்வாக விஞ்ஞானத்திற்கான தேடலை அடிப்படையாகக் கொண்டது. மற்றையது சமூக விஞ்ஞானங்களுக்கு நெருக்கமானதாகக் கொண்டுவரும் ஒழுக்க மற்றும் விதிமுறைப் பெறுமானங்களைக் கொண்டு இரு துறைகளையும் இணைப்பதற்கான முயற்சி பற்றியதாகும். இதன்படி இத்துறையானது தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக செல்வாக்குக்குட்பட வந்தது. அதாவது நிர்வாக நடைமுறையில் ஏற்பட மாற்றங்கள் காரணமாக இத்துறை செல்வாக்குக்குட்பட்டது. உண்மையில் பொதுத்துறை நிர்வாகமானது கோட்பாட்டு அடிப்படைகள் மற்றும் முறையியல்சார் ஆதரவுக்காக பல துறைகளை சார்ந்து நிற்கின்ற அதேவேளை ஒரு கற்கையென்று இயக்குநிலைக்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் புலமைசார் நிதியாக பொதுத் துறை நிர்வாகக் கற்கையானது பல ஆண்டுகளாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது (Basu, 2008).

இவ்விதம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுத்துறை நிர்வாகக் கற்கையில் பல்வேறு கால கட்டங்களிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவந்துள்ளதனை அவதாரிக்கலாம். இந்தவகையில் பணியகவர்க்கத் தன்மையிலிருந்து பிந்திய பணியகவர்க்கத் தன்மைக்கு (Bureaucratic to Post-Bureaucratic) பொதுத்துறை நிர்வாகமானது மாற்றமுற்றபோது ஏறந்ததே புதிய பொதுத்துறை முகாமைத்துவம் (New Public Management) பற்றிய

சிந்தனையாகும். மரபுதியான பொதுத்துறை நிர்வாகத்தின் கோட்பாட்டு அடிப்படைகள் என்பது வூப்ரோ வில்சன், வில்லோபி, குல்லிக், டிவைவட் வேல்டோ என்போர்களால் விளக்கப்பட்டது. மரபுசார் பொதுத்துறை நிர்வாகத்திற்கான மற்றைய அடிப்படைகளை மெக்ஸ் வெபர் போன்ற சமூஹியல் ஏழுத்தாளர்கள் மற்றும் பெய்லர், எஸ்டன் மேயோ போன்ற ஒழுங்கமைய்புக் கோட்பாட்பாட்டாளர்களும் இட்டிருக்கின்றனர் (Basu, 2008).

மரபுசார் பொதுத் துறை நிர்வாக மாதிரியானது வேலைகளின் நிறுவன ரதியான கட்டமைப்பு, அதிகாரிகளின் விசேஷத்துவம் மற்றும் படிநிலையமைப்பு, கட்டளைக் கட்டமைப்பு, மத்தியமயமாக்கம், தனியார் மற்றும் பொதுத் துறை நிர்வாக வேறுபாடு போன்றவற்றில் அழுத்தம் கொடுக்கும் குறிப்பிட்ட மிக முக்கியமான தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இங்கு வழிகாட்டும் தத்துவமாக பொதுநல முகாமைத்துவமும் நிர்வாகத்திலிருந்து அரசியலைப் பிரித்தெடுத்தலும் காணப்படுகின்றது. எனினும் அவைப்போது வெபரின் மரபுசார் நிர்வாக மாதிரியானது கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டது. அதனால் ஒழுங்கமைய்ப் படிவத் தர்க்கமானது, ஒழுங்கமைய்ப் பிலக்குகளுக்கு ஏற்ப செயற்பட முடியாத இறுக்கமான மத்தியமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பினைக் கொண்டமைந்த படிநிலையமைப்பிற்கு வழிவிடுகின்றது என வாடிப்பட்டது. பொதுத்துறை முகவர்களானது இறுக்கமானதும் ஆட்களைச்சாராத இயந்திரத்தினைப் போன்று காணப்பட வந்தது. இதனால் பொதுத் துறையின் வெற்றிகரமான முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கமைய்ப் பிலக்குகளின் போதுமான உற்பத்தி என்பவற்றை வெறுமைன் மரபுசார் பொதுத்துறை நிர்வாக அடிப்படைகளைக் கொண்டு அடையாடும் இருந்தது. இதன் மூலம் வெபரின் கருத்துகளுக்கு எதிரான விமர்சனங்களும், பணியக்கந்தமை வாய்ந்த ஒழுங்கமைப்பானது தேசியத்தன்மை மிகக், செயற்றியறுள்ள, வினைத்திறனைக் கொண்ட ஒழுங்கமைய்ப் படிவ மாதிரிக்கு அவசியமானது அல்ல என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றது (Basu, 2008).

இந்தச் சூழ்நிலையில், குறிப்பாக இருபதாம் நாற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் பொதுத் திர்வாகத் துறையில் பல புதிய அனுகுமுறைகள் உள்ளுமை வந்தன. இவ்வளவுக்குமுறைகள் பொதுக் கொள்கை உருவாக்கம், அவற்றின் அமுலாக்கம் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றின் முக்கியத்துவத்தினைக் கோடிட்டிக்காட்டியதுடன் பொதுத் துறையில் காணப்படும் மனித உந்துதல்கள், செயற்றிறங் மற்றும் வினைத்திறன் என்பவற்றினையும் மீற பரிசீலனைக்கு உட்படுத்தியது. இதன் போது சைமன், எட்சியோனி மற்றும் வின்ட்புரூம் என்பவர்களின் நிர்வாக மனிதன் குறித்த அவதானிப்பு குறிப்பிடத்தக்கதாகும் (Basu, 2008).

இதன் பிற்பாடு வளர்ச்சியடைந்த ஒழுங்கமைய்ப் நோக்கிய பின் வெபரிய நோக்கானது பிரதானமாக கட்டமைய்ப் பிரிப்படையிலிருந்து வேறுபட்டு மக்களை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. மரபுசார் பார்வையில் காணப்படும் முறைக்குப்பதிலாக தொழிலாளர்களின் வேலைத் திருப்தி மற்றும் நெகிழிச்சியான வேலைக் கட்டமைப்பு என்பன பின் வெபரிய சிந்தனையில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இங்கு மரபுசார் பொதுத் துறை நிர்வாகத்தில் காணப்படும் படிநிலையமைய்ப்பு, மத்தியமயமாக்கம் என்பன கண்டிக்கப்படுகின்றது. இவ்வாறான விமர்சனங்களின் மத்தியில் பொதுத்துறை நிர்வாகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாகவே பிரித்தானியா, அமெரிக்கா, நியூசீலாந்து, கனடா மற்றும் அவஸ்திரேலியா போன்ற நாடுகளில் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நட்பங்கள் அழுல்படுத்தப்படுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டது (Hughes, 2003).

அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பொறுத்தவரையில் புதிய பொதுத் துறை முகாமைத்துவ அனுகுமுறைக்கு அவை முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வரும் போக்கும் அதிகரித்துள்ளது. பொதுவாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீர்திருத்தம் என்பது ஒரு புதிய விடயம் அல்லவாலிட்டாலும் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அரசாங்கங்கள் அவற்றின் சுதந்திரத்தின் பின்னர் வேறுபட்ட பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்துள்ளன. எனினும் 1980களில் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை, பல்தரப்பு அழுத்தங்கள் மற்றும் நவ தாராளவாத சந்தைப் பொருளாதாரத்தின் எழுச்சி போன்ற பல காரணிகள், அரசாங்கங்கள் அவற்றின் அளவு மற்றும் செலவு குறித்து கூடிய கரிசனை காட்டி அவை குறித்து பேசுவதற்கு அவற்றினைக் கட்டாயப்படுத்தியது. இப்போக்கு தனியார் துறையின் வளர்ச்சியிடன் தொடர்புபட்டாகும். இது பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒரு புதிய சந்தைப் பொருளாதார மாதிரியிலான ஆட்சி முறையின் தோற்றுத்திற்கு வழிவிட்டது (Samaratunga, 2002).

இவ்விதம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஏற்பட்ட பொதுத்துறை சீர்திருத்தத்தின் அதிகரித்த வளர்ச்சியானது 1990களில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பொதுத்துறையில் செயற்றுவதையும் விளைத்திறனையும் அதிகரிப்பதற்குக் கூடிய கவனம் செலுத்தியதை வெளிப்படுத்துகின்றது. அவ்வாறே இந்நாடுகளின் முக்கிய பிரச்சினையாக இருந்த ஊழல்களை வெற்றிகொள்வதற்கான தந்திரோபாயங்கள் விருத்தி செய்யப்பட்டமையும் இதனைக் குறித்து நிற்கின்றது. நாடுகள் வேறுபட்ட சீர்திருத்ததந்திரோபாயங்களை முன்னெடுக்க வந்துவேலையில் ஒரு பொது அம்சமாகக் காணப்பட்டு வந்த விடயம், சந்தையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறையின் தோற்றுவாரும். இது பெரும்பாலான அரசாங்கப் பிரிவுகளை வாத்தகமயப்படுத்துவதற்கும் தனியார்மயப்படுத்துவதற்கும் வழிவிட்டது. இச்சீர்திருத்தங்களில் மைய இலக்காக இருந்த விடயம், புதிய பொதுத்துறை முகாமைத்துவத்தில் விபரிக்கப்பட்டதன் பிரகாரம் சிறந்த வெளியீடுகளை பெற்றுக்கொள்ளத் தக்கவகையில் அரசாங்க அமைப்புக்களை அல்லது அரசாங்க சேவைகளை மீண்மைப்பது என்பதாகும் (Samaratunga, 2002).

இவற்றின் விளைவாகவே புதிய பொதுத்துறை முகாமைத்துவத்தின் தோற்றும் ஏற்படலாயிற்று. இது முகாமைத்துவாதம், சந்தை அடிப்படையிலான பொதுத்துறை நிர்வாகம், தொழிற்துறை அரசாங்கம் என பல பெயர்களால் அழைக்கப்படவுமாயிற்று. இப்புதிய பொதுத்துறை முகாமைத்துவமானது பொருளாதார பகுத்திரிவாராதம், தனியார்துறை முகாமைத்துவ நடைமுறைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். இது குறைந்த செலவில் சிறந்த அரசாங்கத்தினை தோற்றுவிக்க முயற்சிக்கின்றது. இதன் முக்கிய விடயங்கள் பின்வருவனவாகும்.

- பிரசைதைகளின் பெறுமானங்களுக்கு ஏற்ப உயர்தர சேவையினை வழங்குவதில் பொது முகாமையாளர்களின் பங்கிற்கு அழுத்தம் கொடுத்தல்.
- மத்திய முகவர் கட்டுப்பாட்டுனைக் குறைப்பதன் ஊடாக முகாமைத்துவ ஆட்சிக்காக வாதிடல்.
- நிறுவனத்தியான மற்றும் தனியார் நிறைவேற்றுகையை வேண்டுதல், அளவிடல், மற்றும் வெகுமதியாகிறதல்.
- முகாமையாளர்கள் தமது நிறைவேற்றுகை இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தினை அங்கீரித்தல்.
- பொது நோக்கங்களானது பொதுச் சேவையாளர்களால் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் போட்டி மற்றும் திறந்தமனம், ஏற்றுக்கொள்ளும் திறனைப் பேணுதல். (Samaratunga, 2002)

இந்தவகையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவமானது அரசாங்க முறையில் உள்ள முக்கிய நடிகர்களுக்கு (Key Players) இடையிலான அதிகார உறுபுகளுக்கு அடிப்படையான மற்றங்களை வழங்க முயற்சிக்கின்றது. அவ்வாறே பணியகத்தாரின் உள்பாங்கில் குறிப்பிட்தக்களாவு உள் மாற்றத்தினையும் வேண்டுகின்றது. இதன் மூலமே சிறந்த பொதுப் பரிபாலனத்தை ஏற்படுத்த முடியும் என புதிய பொதுத்துறை முகாமைத்துவ அணுகுமுறையானது கருதுகின்றது. இதனை Arellano-Gault என்பவரது கருத்தும் விளக்குவதாக உள்ளது. இவரது கருத்தில், “கல புதிய பொதுத்துறைப் பரிபாலன சீர்திருத்தங்களும் அரசியல்வாதிகளினுடைம் பணியகத்தினரும் நல்ல எண்ணத்திலேயே தங்கியுள்ளது. அவர்கள் அழுப்படுத்த விரும்புவது எவ்வகையான சீர்திருத்தம் என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும்” என்பதாகும் (Samaratunga, 2002).

இவ்வாறான தோற்றும், வளர்ச்சி நிலைக்கு புதிய பொதுத்துறை முகாமைத்துவம் உட்படுள்ள போதிலும் அதற்கு எதிராக பல விளர்ச்சனங்கள் முன்வகைப்பட்டு இருப்பதனையும் அவைதாகிக்கலாம். இவ்விளர்ச்சனங்கள் புதிய பொதுத்துறை முகாமைத்துவத்தின் பொருளாதார பகுத்திரிவாதம் மற்றும் பொதுச் சேவைகளின் வெளியீடுத்துறை என்பவற்றின் மீதே கவனம் செலுத்துகின்றது. சில விளர்ச்சக்களைப் பொறுத்தவரையில் 1890களின் ஆரம்பத்தில் தோற்றும் பெற்ற டெயிலரிசத்தின் மற்றுமொரு தோற்றுப்பாடாக புதிய பொதுத்துறை முகாமைத்துவம் குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயிலும் மல் நாடுகளும் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரையில் இந்நாடுகள் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை பொதுத்துறையில் மேற்கொள்வதற்கும் முனைப்பக் காட்சிகள் அதிலும் குறிப்பாக 1990களிலிருந்து

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல புதிய பொதுத்துறை முகாமைத்துவத்தின் தெரிவு செய்யப்பட்ட அடிப்படைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

பொருள் விளக்கம்:

எனிலையான பொருளில் புதிய பொதுத்துறை முகாமைத்துவம் என்பது மரபு ரீதியான பொதுச் சேவையினைச் சிறந்த பொதுச் சேவையாக மாற்றியமைத்தல் எனக் கூறலாம். எனிலைம் விரிந்த பார்வையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவத்தின் பொருள் விளக்கத்தினைப் பெறுவதற்கு முகாமைத்துவம் என்ற சொல்லினை விளங்கிக் கொள்வது இன்றியமையாததாகும். இதன்படி முகாமைத்துவத்திற்கான அர்த்தத்தினைப் புரிந்துகொள்வதன் மூலம் புதிய பொதுத்துறை முகாமைத்துவத்திற்கான பொருள் விளக்கத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.

முகாமைத்துவம் என்பது நிர்வாகம் எனும் பொருளில் இருந்து வேறுபட்டதாகும். அடிப்படையில் நிர்வாகம் என்பது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதனைக் குறிக்கின்றது. மாற்றமாக முகாமைத்துவம் என்பது விளைவுகளின் அடைவிளையும் அதற்கான தனிப்பட்ட பொறுப்புடைமையினை எடுத்துக்கொள்வதனையும் குறிக்கின்றது (*Hughes, 2003*).

ஹாதர் குல்லிக்கின் பார்வையில் முகாமைத்துவம் என்பது “இரு அறிவு சார்ந்த துறை எனவும், அத்துறையானது நிறுவனத்தின் நோக்கினை அடையும் பொருட்டு ஊழியர் ஏன், எப்படி ஒன்றுசீர்ந்து வேலை செய்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் விஞ்ஞானமாகும்” எனக் கூறப்பட்டுள்ளது (*Sharma, 2004*). விஞ்ஞான முகாமைத்துவத்தின் தந்தை டெய்லரைப் பொறுத்தவரையில் விஞ்ஞான முகாமைத்துவம் என்பது “ஊழியர்களின் செயற்றினை அகிகரிக்கும் பொருட்டு விஞ்ஞான அணுகுமுறை மறை மூலம் தொழிலினைச் செய்வதற்கான ஒரு முறையாகும்” (*Sharma, 2004*).

மற்றுமொரு முகாமைத்துவ அறிஞரான ரெஹானி பயால் சிறந்த முகாமைத்துவத்தினை ஏற்படுத்த 14 தத்துவங்களை அறிமுகம் செய்கின்றார் (*Sharma, 2004*). இவ்விதம் முகாமைத்துவத்திற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களின் வளர்ச்சியின் விளைவாகவும் மரபுரியான பணியகவலைமப்பின் குறைபாடுகளை நிவர்த்திக்கும் முகமாகவும் தோற்றும் பெற்ற ஒன்றாக புதிய பொதுத்துறை முகாமைத்துவ எண்ணக்கருவினைக் குறிப்பிட முடியும்.

முகாமைத்துவத்திற்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் புதிய பொதுத்துறை முகாமைத்துவ அணுகுமுறை தோன்றி வளர்ந்து வந்த விதம் என்பதற்றினை நோக்குகின்ற போது, புதிய பொதுத்துறை முகாமைத்துவம் என்பது பொதுச் சேவைகளை நிலைமாற்றம் செய்வதும், சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை நிலைமாற்றம் செய்வதும், சிறந்த சேவையினை வழங்குவதற்குமான ஒரு திட்டமும் ஆகும் எனலாம். வேறுவகையில் கூறுவதாயின் பொது முகாமைத்துவ செயற்பாடுகளை பொதுத்துறையில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றிய அணுகுமுறை என்றும் கூறலாம்.

இவ்விதம் வரைவிலக்கணப்படுத்தப்படும் புதிய பொதுத்துறை முகாமைத்துவமானது நிறுவன நோக்கில் பல்வேறு பணிகளை ஆற்றுகின்றது. அந்தவகையில் பொதுத் துறை முகாமைத்துவத்தின் பிரதான பணி தந்திரோபாயமாகும். இத்தந்திரோபாயமானது ஒழுங்கமையின் எதிர்காலம், நோக்கங்களை அமைத்தல், முன்னுரிமைகள் மற்றும் இவற்றினை அடைவதற்கான திட்டத்தினை வகுத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டதாகும். இரண்டாவது முக்கிய பணி உள்ளார்ந்த அம்சங்களை பரிபாலனம் செய்வதாகும். இது ஆட்சீர்ப்பு, கட்டமைப்பினை வடிவமைத்தல் மற்றும் தந்திரோபாயத்தினாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்காக உதவும் முறையை என்பவற்றை உள்ளடக்குவின்றது. மூன்றாவது பிரதான பணி வெளிவாரி அம்சங்கள் பற்றியதாகும். இங்கு வெளிப்பிரிவுகளைக் கையாழுதல், கயாதீஸ் அமைப்புக்களை கையாழுதல், ஊடகம் மற்றும் பொதுமக்களைக் கையாழுதல் எனபன குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது (*Hughes, 2003*).

இந்தவகையில் இப்புதிய பொதுத்துறை முகாமைத்துவமானது அடிப்படையான பின்வரும் ஏழு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது:

1. பொதுத்துறையில் தொழில்சார் முகாமைத்துவமானது முன்னேற்றுதல்
2. தரத்தினை தெளிப்படுத்தலும் நிறைவேற்றுக்கையை அளவிடலும்

3. வெளியிட்டு கட்டுப்பாடுகளில் பரந்தனவு அழுத்தத்தினைக் கொடுத்தல்
4. பொதுத் துறையில் உள்ள அலகுகளை செயற்றிறஞம் விளைத்திறஞமுள்ளதாக மாற்றுதல்
5. பொதுத் துறையில் பரந்தனவிலான போட்டுத்தன்மைக்கு மாற்றுதல்
6. தனியார் துறை மாநிரியிலான முகாமைத்துவ நடைமுறைகளுக்கு அழுத்தம் கொடுத்தல்
7. வளப்பயன்பாட்டில் பரந்தனவிலான ஒழுக்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல் (Hughes, 2003)

இலவகள் தவிர பின்வரும் விடயங்களும் புதிய பொதுத்துறை முகாமைத்துவத்தில் கவனம் செலுத்தப்படுகின்றது:

1. தந்திரோபாய் அணுகுமுறை
2. செயற்றிறன்மிக்கதும் விளைத்திறன்மிக்கதுமான முகாமைத்துவம்
3. விளைவில் கவனம் செலுத்துதல்
4. நிதி முகாமைத்துவத்தினை முன்னேற்றுதல்
5. பணியாளர்களின் நெகிழிவுத் தன்மை
6. ஒழுங்கமைப்பின் நெகிழிச்சித் தன்மை
7. பரந்தனவிலான போட்டுத்தன்மை
8. புதிய கட்டமைப்புவாதம்
9. தனியார் துறை முகாமைத்துவ நடைமுறை வடிவத்திற்கு அழுத்தம் கொடுத்தல்
10. அரசியல்வாதிகளுடனான உறவுகள்
11. பொதுமக்களுடனான உறவுகள்
12. கொள்வனவு செய்வோரையும் வழங்குனரையும் வேறுபடுத்தல்
13. அரசாங்கம் எவற்றினைச் செய்கின்றது என்பதை மீளப்பரிசீலித்தல் (Sharma, 2004)

இலங்கையில் பொதுத்துறை சீர்திருத்தமும் நிர்வாக முறையையும்; இலங்கையின் பொதுத் துறை வரலாற்றினைப் பொறுத்தவரையில் அது பல்வேறு காலகட்டங்களிலும் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் பிரித்தாவியாரினால் நிர்வாகத்துறை கட்டுப்படுத்தப்பட்டனால் சிவில் நிர்வாகம் கூடியனவு மத்தியமயப்படுத்தப்பட்டு இருந்ததுடன் வெளியிடுகளை விட செய்திமுறையிலேலையே கூடிய கவனம் ஜெத்தப்பட்டது. பரிபாலனத்திற்கான பணியகவுமைப்பு அணுகுமுறை என்ற ரதியில் இருக்கமான சட்டமன்றுக்கு முன்னுரிமையிக்கப்பட்டதுடன் திறமையைக் கிடீஸ்டத்துவமே பதவி உயர்விர்கான அடிப்படையாகவும் கொள்ளப்பட்டது.

1970களில் இருந்து வேலையின்மை, வறுமை போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய பல சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய சீர்திருத்தங்களின் விளைவாக பிரவலாக்கக் கெயற்பாடுகள் இடம்பெற ஆரம்பித்தது. இதன்படி 1971இல் இலங்கை அரசாங்கம் பிராந்திய அபிவிருத்தி சபைகளை (PDC) அறிமுகம் செய்தது. இது ஒரு நிர்வாகப் பிரவலாக்கல் வழவும் என்றவகையிலும் உள்ள மட்டத்தில் கிடைக்கும் வளங்களுக்கு ஏற்ப கிராமிய தொழிலாளர்களை உருவாக்குவது என்றப்படையிலும் ஏற்படுத்தப்பட்டது. இதற்கமைய புதிய சபைகள் ஏற்படுத்தப்பட்டதுடன் ஜந்தாண்டுத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பிராந்திய அபிவிருத்தி சபைகளானது அரசாங்க முகவர்கள் உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அதனால் பிரதிநிதித்துவ நிறுவனங்கள் உள்ளடக்கிய வலமையமைப்பத்து இடையில் பிரதான இணைப்பினை ஏற்படுத்துவதாக இருந்தது. இதன்படி இச்சபையின் பணியாக அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குதல், குறித்த பிரதோசத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை தயார் செய்தல் என்பன காணப்பட்டது. அவ்வாறை அபிவிருத்தி திட்ட அமுலாக்கத்தை மீளபரிசீலனைக்கு உட்படுத்த உதவுயார்கள் எனவும் கூறப்பட்டது. எனினும் இக்கொள்கை அமுலாக்கலானது பற்றாக்குறையான ஒன்றாக இருந்ததுடன் முக்கிய முகாமைத்துவ பிரச்சினையையும் உருவாக்கியது. இதன்படி இதன் உட்டேமாத்த கட்டமைப்பும் கிராமிய மட்டங்களில் வாழும் பிரஸூதிகளுக்கு சேவைகளினை வழங்குவதில் பலவினமானதாகவே இருந்தது. குறிப்பாக இதில் நிதி, முகாமைத்துவ திறன்கள் என்பன கிடைக்கக் கூடியதாக இருக்கவில்லை (Samaratunga, 2002).

1971இல் இலங்கையின் இடம்பெற்ற கிளர்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் மாவட்ட அரசியல் அதிகாரி முறையை (DPA) அறிமுகம் செய்தது. இது 1973இல் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் உதவியினைக் கொண்டு அமுலப்படுத்தப்படும் என்பத்து. இம்முறையானது அரசியல் தலைமைத்துவங்களை உள்ள மட்டங்களிலும் அறிமுகம் செய்வதற்கான முதல் முயற்சி எனக் கருதப்பட்டது. எனினும் இதில் இடம்பெற்ற நியமன

முறையானது நிர்வாக முறை அரசியல்மயப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது. இதற்கு முன்னர் ஒரு சிரேஸ்ட் பணியகத்தராக இருந்த அரசாங்க அதிபரே மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பாக இருந்தார். இம்முறை அரசியல்வாதிகளின் அதிகாரத்தினைப் பலப்படுத்துவதற்கு உதவும் நோக்கினைக் கொண்டதாக இருந்த போதிலும் அரசியல் நிறுவனங்களின் அபிவிருத்தியிற்கும் இலங்கையின் பணியகவமைப்புக்கும் இடையில் ஒரு அசமத்துவ நிலையினை ஏற்படுத்தியது (*Samaratunga, 2002*).

1978இல் அரசாங்கம் மாவட்ட அரசியல் அதிகாரி முறையை நீக்கி மாவட்ட அமைச்சர் முறையை (DM) அறிமுகம் செய்தது. இது அறிமுகம் செய்யப்பட்டு மூன்று வருடங்களுக்குப் பின்னர் 1980ஆம் ஆண்டைய மாவட்ட அபிவிருத்தி சபைகள் சட்டத்தின் பிரகாரம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் (DDC) ஏற்படுத்தப்பட்டது. இச்சபைகளுக்கு மாவட்ட அபிவிருத்திகளுடன் சம்பந்தப்பட்ட பொறுப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும் இதன் கீழ் செயற்பட்ட பிரதிநிதிகளிலும் பார்க்க மத்திய அரசில் உள்ள பணியகத்தினரே அதிகாரம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர். இதனால் இம்முறையின் இலக்குகளை குறைந்தனவே அடைய முடிந்தது. இதன்படி மாவட்ட அமைச்சரவை முறையும் இலங்கையின் அரசியல்மயப்படுத்தப்பட்ட பணியகவமைப்பு முறையில் ஏற்பட்ட மற்றுமொரு தோல்வி என்ஸாம் (*Wijeweera, 1988*).

இன நெருக்கடிகள் அதிகரித்ததையுடேது மாகாண மட்டத்தில் அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன்படி 1987ஆம் ஆண்டு 13வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டம் என்பவற்றுக்கு இணங்க மாகாண சபைகள் (PC) ஏற்படுத்தப்பட்டது. இன்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் பொதுக் கேளவை வழங்குதலை மிகவும் பயனுள்ளதாக்குவது இதன் பிரதான நோக்கமாக இருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடு, அரசியல் நிறுவனங்களுக்கும் பணியகவமைப்புக்கும் இடையிலான அசமத்துவ நிலை என்பவற்றுக்கு மத்தியில் அரசியல் வழிகாட்டல்கள் இன்றி பணியகத்தினர் பொதுக் கொள்கைகளை உருவாக்கவும் அமுல்படுத்தவும் அனுமதியளிக்கப்பட்டிருந்தனர். இதுவே இம்முறை தோல்வியடைவதற்கு வழிவிட்டது என்ற குற்றச் சாட்டுக்களும் உள்ளன. (*Samaratunga, 2002*). எனினும் வடக்கு கிழக்கில் மாகாண சபை முறையின் தோல்விக்கு வேறுபல காரணங்களும் உண்டு.

1980களின் பின்னர் உலகளவில் தனியார்மயப்படுத்தல் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி இலங்கையில் தனியார்மயப்படுத்து செயன்முறைக்கான சட்ட மற்றும் நிறுவன திட்ட வரைபினை உருவாக்குவதற்கு தனியார்மயப்படுத்தலுக்கான ஜனாதிபதிக் குழு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி 1989இலிருந்து கமரார் 75 அரசாங்கப் பகுதிகள் கட்டுறவுமயப்படுத்தப்பட்டுள்ளன பின்னர் பகுதியளவில் அல்லது முழுமையாக தனியார்மயப்படுத்தவும்பட்டது. இச்செயன்முறை அரசாங்கத்தின் பொதுக் கடனைக் குறைப்பதற்கு உதவியது. எனினும் ஒட்டுமொத்த தனியார்மயப்படுத்தச் செயன்முறை என்பது வரையறுக்கப்பட்ட வெற்றியினையே பெற்றுக்கொடுத்தது (*Jayawarena, 1997*).

தனியார்மயப்படுத்தலுக்கு அப்பால் அரசாங்கம் பல நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இச்சீர்திருத்தங்களில் பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

1. கொள்கை வெளியீடுகளை மிகவும் செயற்றிறுன்ளதாக மாற்றுவதற்கான கொள்கை இணைப்பு மற்றும் கொள்கை உருவாக்க தந்திரோபாயங்களை ஏற்றவுள்ளது.
2. வழிகாட்டும் முகாமைத்துவ அடிப்படையாக தத்துவ அடிப்படையிலான விளைவுகளை ஏற்றவுள்ளது.
3. கொள்கை உருவாக்கத்தை வேறுபடுத்தல், சேவை வழங்குதல் மற்றும் அரசாங்கத்தின் ஒழுங்குப்பணிகள்.
4. அரசாங்க இலக்குகளுக்கு தேவையான மிகவும் செயற்றிறங் மிக்க ஆதரவுக்கான பொறுப்புடைமைகள்.
5. புதிய சூழலுக்கு மிகவும் செயற்றிறுன்ளதாகப் பதிலளிக்கும் விதத்திலான பயிற்றப்பட்ட பணியாள் தொகுதியினர் (*Jayawarena, 1997*).

இச்சீர்திருத்தங்களுடன் இணைந்தவகையில் 1997இல் அரசாங்கமானது சிரேஸ்ட் சிலில் சேவையாளர்களின் உள்பாங்கு மற்றும் நிறைவெற்றுகை தொடர்பான விழிப்புணர்வுகளை அறிமுகம் செய்தது. எனினும் இம்மாற்றங்கள் கூட விவாதத்திற்குரியதாகவே

அமைந்திருந்தது. அதாவது புதிய ஏற்பாடுகளை வெற்றிகரமாக அமுல்படுத்தக் கூடிய விதத்தில் பணியக்குத்தினா் நல்லவென்னாப் கொண்டிருக்கவில்லை. இது குறித்து இலங்கையின் அரசு தலைமைகள் கூட அச்சமயம் கவனம் செலுத்தியிருந்தது (Jayawarena, 1997).

புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவதானது இலங்கையின் பொதுத் துறையில் கிருந்து அதிக நன்மையினைப் பெற உதவக் கூடியதாயிலும் இலங்கையின் தற்போதைய நிர்வாகக் குழல், பணியக்குத்தில் கிடம்பெற்றுள்ள அரசியலமையப்படுத்தவின் அளவு, அரசாங்க பிரிவுகளுக்குகிடையிலான சிறந்த இணைப்பு இல்லாமை, பணியக் குதிக்கம் மிக்க பொதுத் துறை போன்ற புதிய பொதுத் துறை முகாமைத்துவ நுட்பங்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துவதற்கு தடையாக உள்ளது. எவ்வாறாயிலும் இலங்கையின் பல துறைகளில் புதிய பொதுத் துறை முகாமைத்துவ அம்சங்களில் பலவற்றை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட சில புதிய பொதுத் துறை முகாமைத்துவ அடிப்படைகள் அமைக்க மற்றும் சிலில் சேவை மட்டத்தில் ஏந்தனவு விகிதத்திலான அடைவினைப் பெற்றாள்து என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இலங்கையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவ (NPM) நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்கள்:

பொதுவாக இலங்கை மட்டுமேன்றி அபிவிருத்தியடைந்து வரும் அனேகமான நாடுகள் மரபுார் பணியகவையைப்பு மாதிரியினையே தமது பொதுத்துறையில் பேணிவருகின்றது. இதனால் அந்நாடுகளின் நிர்வாக முறையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகம் செய்தல் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாகவுள்ளது. இந்தவகையில் இலங்கையின் நிர்வாக முறையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளதனை அவதானிக்கவாம்.

அந்தவகையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவமானது பொதுக் கொள்கை மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்கு சந்தை அடிப்படைகளை பிரயோகிப்பதை தளமாகக் கொண்டுள்ளது. மேலும் இது அரசாங்கத்தின் பணியினைக் குறைப்பதுடன் அதற்குப் பதிலாக சந்தைகளினை அதிகரிக்க வேண்டுகின்றது. இதன்படி இது சந்தை மற்றும் முகாமைத்துவ அனுகுமுறையை தேர்ந்தெடுக்கின்றது. எனினும் இலங்கையினைப் பொறுத்தவரையில் அது சந்தைகளின் செயற்பாடுகள் குறித்து குறைந்த அறுபவத்தினையீடு கொண்டுள்ளது. சந்தை முறையானது செயற்றிற்கன வாய்ந்ததாக செயற்படுவதற்கு பரந்தவளவிலான காரணிகள் தேவைப்படுகின்றது. குறியோக சட்டத்தின் ஆட்சி இலாலத்தின்து சந்தை முறையானது செயற்றிற்கன அற்றாகவே காணப்படும். இலங்கையைப் பொறுத்தவரையில் முதலாளித்துவ சந்தை அடிவிடுத்தி, சந்தைப் பொருளாரத்தின் எழுச்சி என்பன குழந்தைப் பகுவத்திலேலேயே உள்ளது. இந்நிலை புதிய பொது முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்திவிடுகின்றது.

அடுத்த முக்கிய பிரச்சினை பொதுத் தாபளங்களை தனியார்மயப்படுத்துவது பற்றியதாகும். இலங்கையில் பொதுத் துறை தாபளங்கள் அதனால் செயற்றிற்கன மற்றும் விளைத்திற்கன தொடர்பில் தோல்வியடைந்துள்ள நிலையில் பொதுத் துறையின் தனியார்மயப்படுத்தல் என்பது எட்டாக்கனியாகும். உண்மையில் இலங்கையில் தனியார்மயப்படுத்தல் என்பது கடினமான ஒன்றாக இருப்பதுடன் இதனை வெற்றிகரமாகச் செய்வதற்கான கொள்ளவினையும் இலங்கை கொண்டிருக்கவில்லை. இதன்படி பொதுத் துறையில் தனியார்மயப்படுத்தல் என்பது இலங்கைக்கு சிரமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புதிய பொதுத் துறை முகாமைத்துவ நுட்பங்களை எவ்வீதும் அறிமுகப்படுத்துவது என்ற கேள்வி எழுப்புகின்றது.

மூன்றாவது முக்கிய பிரச்சினை மரபுார் பணியக்குலிருந்து சந்தையமைப்புக்கு மாற்றமுறவது பற்றியதாகும். ஆனால் இலங்கையின் அனுபவத்தினைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளிலும் பார்க்க மரபுார் பணியகவைமொன்று இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்விதம் மரபுார் பணியகவைமொன்று மாதிரியினை இந்நாடு கொண்டிருப்பதனால் சந்தை முறையினை அடிப்படையாகக் கொண்ட புதிய பொது முகாமைத்துவ நுட்பத்தினை அறிமுகப்படுத்துவது என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

நான்காவது முக்கிய பிரச்சினை சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு நகர்வது பற்றியதாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு சட்டத்தின் ஆட்சி

மற்றும் ஒப்பந்தங்களை அமுல்படுத்துதல் என்பன முறையாக கட்டமைக்கப்படவில்லை. இருக்கின்ற ஒப்பந்த அமைப்புக்குள்ளும் ஜஸ்மூல் மலிந்துள்ளது. இவ்வாச்சம் இவங்கையில் மட்டுமேன்றி மேற்குலகிலும் காணப்படவே செய்கின்றது. எனினும் ஓப்பிட்டளவில் அது குறைவானதாகும். இந்தவகையில் வெற்றிகரமான ஒப்பந்த ஏற்பாடுகள் இல்லாமை இவங்கையின் நிர்வாக முறையில் புதிய பொது முகாமைத்துவ நூட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தடையை ஏற்படுத்தும் அடுத்த முக்கிய அம்சமாகும்.

ஐந்தாவது பிரச்சினை இன்னும் இவங்கை தனிப்பட்ட அபிவிருத்தி மாதிரியினைக் கொண்டிருப்பதாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட அபிவிருத்தி மாதிரியின் கீழே சகல அலுவல்களும் பின்தொடரப்படுகின்றது. இவ்விதம் பழமையான அபிவிருத்தி நிர்வாக மாதிரியினைப் பின்பற்றுவதானது புதிய பொதுத்துறை முகாமைத்துவ மாதிரி அபிவிருத்தி நிர்வாகத்தினை ஏற்கச் செய்வதில் தடைகளை ஏற்படுத்தி நிறுகின்றது.

ஆறாவது முக்கிய பிரச்சினை அரசியல்மயப்படுத்தலாகும். அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க இவங்கையின் பொதுத்துறையில் காணப்படும் முக்கிய பிரச்சினை அரசியல்மயப்படுத்தலாகும். முகாமைத்துவ அரசியல்மயப்படுத்தலினைப் பொறுத்தவரையில் பொதுத்துறையில் அதிகரித்த அரசியல்மயப்படுத்தலினை அது அங்கீரிப்பதில்லை. இவங்கையின் பணியக்த்தினரைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல்மயப்படுத்தலின் அதிகமான அழுத்தங்களுக்கு உட்படும் போக்குள்ளதுடன் அதிமான உயர் நிர்வாகப் பதவிகள் அரசியல் நியமனங்களாக விளங்குவதுடன் பொதுச் சேவை ஆணைக்கும் விடுதிலும் அரசியல் தலையிடுகள் இடம்பெறுகின்றன. இதனை தவிப்பதற்கான யாப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் அவற்றின் நடைமுறை இல்லாததன் காரணமாக தொடர்ந்தும் பொதுத்துறையில் அரசியல்மயப்படுத்தல், ஜஸ்மூல் என்பன நிறைந்துள்ளது. இந்திலையில் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நூட்பங்களினை அறிமுகம் செய்வது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது.

எழாவது முக்கிய பிரச்சினை அளவுக்குமீறிய எதிர்பார்ப்புக்களுடன் தொடர்புட்டதாகும். தோலவியடைந்துள்ள பணியகவைமைப்பு முறையிலும் பார்க்க பொது முகாமைத்துவ முறையானது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அதிகமான சிறந்த விளைவினைக் கொடுக்கின்றது. இவங்கை போன்ற நாடுகளில் மரபுசார் பணியகவைமைப்புக்குள் நின்று அளவுக்கு மற்றிய எதிர்பார்ப்புக்கள் காணப்படுவதனால் மரபுசார் பணியகவைமைப்புக்களால் அவற்றினை பூர்ணமாகப்படுத்த முடியாதுள்ளது. இவ்விதம் மரபுசார் கட்டமைப்புக்குள் நின்று அளவுக்குமீறிய எதிர்பார்ப்பினைக் கொண்டுள்ள நிர்வாக முறையையில் எவ்விதம் புதிய பொது முகாமைத்துவ நூட்பங்களினை அறிமுகம் செய்வது என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாகவார்களது.

அடுத்த முக்கிய பிரச்சினை போதுமான பயிற்சி பெற்ற முகாமையாளர்கள் இன்மையாகும். புதிய பொதுத்துறை முகாமைத்துவத்தினைப் பொறுத்தவரையில் அது வேண்டுவது நிர்வாகிகளை அல்ல. மாறாக நன்கு தேர்ச்சி பெற்ற முகாமையாளர்களையாகும். பொதுவாக புதிய உலகமய குழுவுக்கு ஏற்ற விதத்தில் புதிய பொதுத்துறை முகாமைத்துவ சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் தொடர்பாடல் தீரன் மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்ட முகாமையாளர்கள் அவசியமாகும். இவங்கையில் இவ்வாறான முகாமையாளர்கள் இன்மையானது பெரும் குறைபாடாகும். இவங்கையில் தற்சமயம் காணப்படும் சிவில் சேவையாளர்களுள் அனேகர் நடைமுறைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதவர்களாக உள்ளனர். அவர்கள் சட்டம், ஒழுங்கு என்பவற்றை அழுத்தமாகப் பிடிப்பவர்களாகவே உள்ளனரே தவிர மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணக் கூடியவர்களாக இல்லை. இதனால் பணியக்த்தினர் தமது கடமைகளை செயற்றிற்றனரும் வினாத்திற்றனரும் செய்ய முடியாத ஒரு நிலை உள்ளது.

அடுத்த முக்கிய சவாலாக இவங்கையின் உள்ளுர் மட்ட சிவில் நிர்வாகத்தினைக் குறிப்பிட முடியும். இவங்கையில் அதிகமான திறன்மிக்க சிவில் சேவையாளர்கள் மத்திய அமைச்சக்களுடன் இணைக்கப்பட்டு பணியாற்றுவதனால் உள்ளுர் மட்டங்களில் தீர்வுவாய்ந்த சிவில் நிர்வாகிகளின் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையுள்ளது. இதனால் மத்திய உள்ளுர் மட்டங்களிலான சிவில் நிர்வாகத்தில் அமைத்துவ நிலை ஒன்று காணப்படுகின்றது. இந்நிலை புதிய பொதுத்துறை நிர்வாக நூட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தாக்கரமான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாகும்.

அடுத்த முக்கிய அம்சமாக மத்தியமயப்படுத்தப்பட்டுள்ள பொது நிர்வாக சேவையினைக் குறிப்பிட முடியும். இவங்கையினைப் பொறுத்தவரையில் இன்றும் கூட சிவில் நிர்வாக சேவையின் பல முக்கிய அம்சங்கள் மத்தியமயப்படுத்தப்பட்ட தன்மையினைக் கொண்டாகவே உள்ளது. நிர்வாகத்தினை பாவலாக்குவதற்கான பல முயற்சிகள்

எடுக்கப்படுவதை போதிலும் மத்தியமயப்படுத்தப்பட்ட நிர்வாக முறைமையின் ஆதிக்கம் இன்னும் தொடர்கின்றது. அவ்வாறே பரவலாக்கம் செய்யப்பட்ட நிர்வாக அலகுகள் கூட மத்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை. இவ்விதம் மத்தியமயப்படுத்தப்பட்ட மரபுளர் பணியகவுமையை முறைக்குள் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் சிரமான காரியமாகும்.

இவற்றினை வி. இலங்கையின் பணியகத்தினர் புதிய பொதுத்துறை முகாமைத்துவ நுட்பங்களைப் பற்றி போதிய புரிதல்களைக் கொண்டிராமையும் அந்நடபங்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள மற்றுமொரு தடையாகக் கருத முடியும். பொதுவாக அண்மையை தோற்றுப்பாடாக வளர்க்கி பெற்று வரும் புதிய பொதுத் துறை முகாமைத்துவ நுட்பங்கள் பற்றி இலங்கை போன்ற அவிவிருத்தியைப் பெற்று வரும் நாடுகளில் குறைந்தளவிலான புரிதல்களே காணப்படுகின்றன.

இவைகள் தவிர நிறுவனர்தியான கட்டமையைப் பிரச்சினை, சட்டத்தின் ஆட்சியிற்கு இருக்கும் சவால், குறை முதலாளித்துவ மற்றும் சில்லரைச் சந்தை முறை, நன்கு கல்வி கற்ற பயிற்றப்பட்ட பணியாளர்கள் இன்னம் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் சங்கடங்களையும் இலங்கையின் நிர்வாக கொண்டிருப்பதனால், இங்கு புதிய பொதுத் துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகப்படுத்துவது என்பது சிரமான ஒன்றாகவுள்ளது.

முந்தியர்:

மரபு நிதியான பணியகவுமையைப்படிக்கு எதிரான சீர்திருத்தப் பகுதி என்றவகையில் முக்கியம் பெறும் புதிய பொதுத்துறை முகாமைத்துவமானது பொது முகாமைத்துவ நுட்பங்களை பொதுத் துறையில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றியதாகும். இதன் நடைமுறை அனுபவத்தினைப் பொறுத்தவரையில் அண்மைய ஆண்டுகளில் இதைபொல நாடுகள் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இருங்கியிருந்தன. அந்தவகையில் இலங்கையும் புதிய பொதுத் துறை முகாமைத்துவ நுட்பங்களை பரந்தளவில் அறிமுகப்படுத்துவதற்கு முயற்சி எடுத்திருக்கின்றது. இம்முயற்சி அவசியமானதும் வரலேவற்கத்தக்கதாயிலும் அதனை அறிமுகப்படுத்துவதில் பல தடைகளும் வரையறைகளும் காணப்படுகின்றனம் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்கால உலகமயாதற் குழுநிலையில் பொதுத் துறையில் புதிய பொதுத் துறை முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகப்படுத்துவது அவசியமானதாயிலும் இலங்கையில் நிலவும் ஷாஹல் நிறுவந்த அரசியல் காலாசாரம், வெளிப்படைத்தவையைற்ற நிர்வாகக் கலாசாரம், அரசியலமயப்படுத்தப்பட்ட பொதுத் துறை, மத்தியமயப்படுத்தப்பட்ட நிர்வாக முறைமை, தொழிலநுட்பத் திறனாள்ள முகாமையாளர்களின் பற்றாக்குறை என்பன புதிய பொது முகாமைத்துவ நுட்பங்களை பொதுத் துறையில் அறிமுகப்படுத்துவதில் தாக்கரமான சவால்களை ஏற்படுத்தி நிறுக்கின்றது. இந்தவகையில் தற்பொது இலங்கையில் நிலவும் நிர்வாக வரைசுசட்டகத்திற்குள் நின்று கொண்டு இந்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது அல்லது அமுல்படுத்துவது என்பது வெற்றிகரமான அடைவுகளைப் பெற்றிருக்கிறது. எனவேதான் வேறுபட்ட உள்பட்டங்குள் மற்றும் போட்டத்தன்மைகள் என்பவற்றைக் கொண்ட புதிய பணியகவுமையை மாதிரியினை அறிமுகப்படுத்துவதன் மூலம் மட்டும் இலங்கையில் புதிய பொது முகாமைத்துவ நுட்பங்களை வெற்றிகரமான முறையில் அமுல்படுத்த முடியும்.

References:

1. Gunapala Nanayakkara, (2004), *Managing in Sri Lanka: Problems and Prospects*, Colombo, Academy of Management Sciences, pp. 1 – 62.
2. Jayawardena, L., (1997), *Sri Lanka: Reforming Public Administration*, The Report on Governance: Promoting Sound Development Management, Fukuoka, ADB. pp. 80 – 90.
3. Manoj Sharma, (2004), *Administrative Thinkers*, New Delhi, Anmol Publication Pvt. Ltd.
4. Neil Fernando, (ed), (1980), *Public Management*, Sri Lanka, Sri Lanka Institute of Development Administration.